

எனது இல: NP/07/10/02/261
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு,
வடக்கு மாகாணம்.
யாழ்ப்பாணம்.
2025.07.29.

செயலாளர் / ஆணையாளர் / பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர்
நிதி திட்டமிடல் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு / உள்ளுராட்சித் தினைக்களம் /
பி.இ..உ..ஆ..அலுவலகம் / மாநகர சபை / நகரசபை / பிரதேச சபை
வடக்கு மாகாணம்.

**வடக்கு மாகாணப் பொதுச்சேவையின் நூலகர் சேவையின் தரம் II பதவியில் உள்ள
அலுவலர்களுக்கான 2வது விணைத்திறமைகாண் தடைப் பரீட்சை – 2021 (I) 2025**

வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் அவர்களால் அனுமதிக்கப்பட்டதும் தற்போது செயல்வலுவில் உள்ளதுமான வடக்கு மாகாண பொதுச்சேவையின் நூலகர் சேவையிலுள்ளவர்களுக்கான சேவைப் பிரமாணக் குறிப்பின் ஏற்பாடுகள் மற்றும் அவற்றில் காலத்திற்குக்காலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் ஆகியவற்றுக்கு அமைவாக, நூலகர் சேவையின் தரம் II பதவியில் உள்ள அலுவலர்களுக்கான விணைத்திறமைகாண் தடைப்பரீட்சையானது செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அவர்களால் 2025 ஆம் ஆண்டு நடாத்தப்படும் என இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

2.0 தகைமைகள் :

வடக்கு மாகாணப் பொதுச்சேவையின் நூலகர் சேவையின் தரம் II பதவியில் உள்ள அலுவலர்கள் விண்ணப்பிப்பதற்குத் தகைமை பெறுவர்.

3.0 விண்ணப்ப படிவம்

- 3.1 பரீட்சார்த்திகள், இச்சுற்றுறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தினை தமது சொந்தக் கையெழுத்து மூலம் பூர்த்தி செய்து தமது தினைக்களத் தலைவர் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி / அதற்கு முன்னர் கிடைக்கக்கூடிய வகையில் “செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம், இல: 393/48, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.” எனும் முகவரிக்குப் பதிவுத் தபாலிலோ / கைமூலமான தபால் முறையிலோ அனுப்பி வைத்தல் வேண்டும் என்பதுடன் விண்ணப்பத்தின் நிழற்படப் பிரதியை தம்வசம் வைத்துக்கொள்ளுதல் பயனுள்ளதாகும்.
- 3.2 விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “NP/07/10/02/261” எனும் அடையாளக் குறியீட்டு இலக்கம் குறிப்பிடல் வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்புவதனை, விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிவரை தாமதப்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளுக்கு வடக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு எவ்விதத்திலும் பொறுப்பாக மாட்டாது. எவ்வாறாயினும் விண்ணப்பங்கள் கிடைக்க வேண்டிய இறுதித் திகதிக்குப் பின்னராகக் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களும் உரிய தகவல்களைப் பூர்த்திசெய்திராத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டு அவை தொடர்பில் உரிய அலுவலர்களுக்கு அறிவிக்கப்படும்.
- 3.3 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 2025.08.15 ஆகும்.

- 4.0 பரீட்சார்த்திகளின் ஆளடையாளம்:- பரீட்சார்த்திகள் தாம் தோற்றும் ஒவ்வொரு பாடத்திற்கும் மேற்பார்வையாளர் திருப்தியிலும் வகையில் தங்களது ஆளடையாளத்தை நிருபிக்குமாறு வேண்டப்படுகின்றனர். ஆளடையாளத்தை நிருபிப்பதற்குப் பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

- (i) ஆட்பதிவுத் தினைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை
- (ii) செல்லுபடியாகும் இலங்கைக் கடவுச்சீட்டு (Passport)
- (iii) செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் (Driving License)

மேற்குறிப்பிடப்பட்ட ஆவணமொன்றைச் சமர்ப்பிக்கத்தவறும் பர்ட்சார்த்திகள் ஒவ்வொருவரினதும் பர்ட்சார்த்தி உரிமை இரத்துச் செய்யப்படலாம்.

5.0 பர்ட்சைக் கட்டணம்:

- 5.1 முதன்முறையாக இப்பர்ட்சைக்கு விண்ணப்பிக்கும் அலுவலர்கள் பர்ட்சைக்கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
- 5.2 ஏனைய பர்ட்சார்த்திகள் ஒரு பாடத்திற்கு மட்டும் விண்ணப்பிப்பதாயின் ரூபா 250.00 ஜியும், ஒன்றிற்கு மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பிப்பதாயின் ரூபா 500.00 ஜியும் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள நெடவொரு அஞ்சல் அலுவலகமொன்றிலும் காசக்கட்டளையினை, “செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குமு, வடக்கு மாகாணம்” என்ற பெயருக்கு யாழ்ப்பானத் தபால் அலுவலகத்தில் மாற்றக் கூடியவாறு செலுத்துதல் வேண்டும்.
- 5.3 ஏற்கனவே இப் பர்ட்சைக்கு விண்ணப்பித்திருந்து அனுமதி அட்டை அனுப்பி வைக்கப்பட்டு குறித்த பர்ட்சைக்குத் தோற்றாதவர்களில், மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குமுவினால் பர்ட்சைக்கட்டணத்தின் இருமடங்கு பர்ட்சைக்கட்டணம் செலுத்துதலிலிருந்து விடுவிக்கப்படாதவர்கள், ஒரு பாடத்திற்கு மட்டும் விண்ணப்பிப்பதாயின் ரூபா 500.00 ஜியும், ஒன்றிற்கு மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பிப்பதாயின் ரூபா 1000.00 ஜியும் பர்ட்சைக்கட்டணமாகச் செலுத்துதல் வேண்டும். இருமடங்கு பர்ட்சைக்கட்டணம் செலுத்துதலிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள், 5.2ல் குறிப்பிடப்பட்டுள்ள பர்ட்சைக்கட்டணத்தினைச் செலுத்துதல் வேண்டும்.
- 5.4 மேலே 5.2, 5.3 இல் குறிப்பிடப்பட்டமைக்கு அமைவான வகையில் பர்ட்சைக்கட்டணத்தைச் செலுத்தாத விண்ணப்பதாரிகள் மீளவும் பர்ட்சைக்கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதையும், அவ்வாறு மீளவும் சரியான முறையில் பர்ட்சைக்கட்டணத்தை செலுத்த மறுக்கின்ற விண்ணப்பதாரிகளது விண்ணப்பமானது எதுவித பாரபட்சமுமின்றி நிராகரிக்கப்படும் என்பதையும் கூடிய கவனத்தில் எடுத்து பர்ட்சைக்கட்டணத்தை செலுத்துதல் கட்டாயமானதாகும்.
- 5.5 விண்ணப்பதாரியால் உரிய பர்ட்சைக்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்தும் பொறுப்பு சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்குரியதாகும்.
- 5.6 விண்ணப்பதாரி காசக்கட்டளையின் நிழற்படப் பிரதியை தம்வசம் வைத்துக்கொள்ளுதல் பயனுள்ளதாகும். இக்கட்டணம் மீசுச் செலுத்தப்படமாட்டாது என்பதுடன் கட்டணத்தை வேறு ஏதும் பர்ட்சைக்கு மாற்றவும் முடியாது.

6.0 அனுமதி அட்டை :

விண்ணப்பங்கள் முறைப்படியாக சமர்ப்பிக்கும் அலுவலர்களுக்கு, வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குமு செயலாளரினால் பர்ட்சைக்கான அனுமதி அட்டைகள் அனுப்பிவைக்கப்படும். எவ்வாறாயினும், பர்ட்சார்த்தியொருவருக்குப் பர்ட்சைக்கான அனுமதி அட்டை வழங்குதலானது, அவர் பர்ட்சைக்குத் தோற்றுவதற்கான சகல தகைமைகளையும் பூர்த்தி செய்துள்ளார் என்பதற்கான சான்று அல்ல என்பதுடன், தகுந்த காரணங்களின் அடிப்படையில், பர்ட்சைக்குத் தோற்றுவதற்கான தகைமைகளில் மாற்றம் ஏற்படலாம் என்பதையும் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும். மேலும், பர்ட்சைக்குத் தோற்றும் அலுவலர்கள் பர்ட்சை மேற்பார்வையாளருக்கு தங்களின் கையொப்பங்கள் உறுதிப்படுத்தப்பட்ட அனுமதி அட்டைகளைச் சமர்ப்பித்தல் வேண்டும். அத்தகைய அனுமதி அட்டைகள் இல்லாமல் பர்ட்சைக்குத் தோற்ற இடமளிக்கப்படமாட்டாது. எவ்வேறும் பர்ட்சார்த்தி ஒருவருக்கு பர்ட்சைத் திகதிக்குக் குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு முன்னரேனும் பர்ட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்கப்பெறாவிடின் அவர் அதுபற்றி பிண்வரும் விபரங்களுடன் உடனடியாக வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குமுவின் செயலாளருக்கு கிடைக்கக்கூடிய வகையில் கோரிக்கையினை முன்வைத்தல் வேண்டும்.

- கோரிக்கைக் கடிதம்,
- விண்ணப்பப் படிவத்தின் பிரதி,
- பணம் செலுத்தியிருப்பின் காசக்கட்டளையின் உறுதிப்படுத்திய பிரதி,
- விண்ணப்பம் அஞ்சலிடப்பட்ட அஞ்சல் அலுவலகம், பதிவு இலக்கம், திகதி.
- அனுமதி அட்டை அனுப்பிவைக்க வேண்டுமென எதிர்பார்க்கும் தொலைநகல் இலக்கம் (Fax No)

7.0 அத்தாட்சிப்படுத்தும் அலுவலர் மற்றும் தினைக்களத் தலைவர்

- 7.1 அத்தாட்சிப்படுத்தும் அலுவலர் :- பர்ட்சைக்கு விண்ணப்பிக்கும் உத்தியோகத்தர் கடமையாற்றும் அலுவலகத்தின் தினைக்களத்தலைவர் / அவருக்கு அடுத்த பதவி நிலை அலுவலர் / தினைக்களத் தலைவரால் அதிகாரம் கையளிக்கப்பட்ட பதவி முத்திரை உள்ள ஒரு அலுவலர் மாத்திரமே அத்தாட்சிப்படுத்தும் அலுவலராகச் செயற்பட்டு விண்ணப்பாடிவத்தில் கையொப்பமிடமுடியும்.
- 7.2 தினைக்களத்தலைவர் :- பர்ட்சைக்கு விண்ணப்பிக்கும் உத்தியோகத்தரது சயவிபரக்கோவை பேணப்படும் அலுவலகத்தின் தினைக்களத்தலைவர் கடமைப் பொறுப்புக்குரியவர் / பதில்கடமையாற்றுவர் மாத்திரமே தினைக்களத்தலைவராகச் செயற்பட்டு விண்ணப்பாடிவத்தில் கையொப்பமிடமுடியும்.
- குறிப்பு :- விண்ணப்ப பாடிவத்தில் கையொப்பமிட முன்னர் மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குமுவின் 01/2024 இலக்க சுற்றறிக்கையின்பால் தங்கள் கவனம் ஈர்க்கப்படுகின்றது.
- 8.0 இப்பர்ட்சைக்குத் தோற்றுகின்ற அலுவலர்களுக்கு, விடுமுறை வழங்கும் போது, தாபனவிதிக்கோவையின் அத்தியாயம் XIIன் பிரிவு 19கு அமைவாக பொருத்தமான நடவடிக்கைகள் தினைக்களத் தலைவர்களால் எடுக்கப்படல் வேண்டும்.
- 9.0 உத்தியோகத்தர்கள் பர்ட்சையில் சித்தியெய்துவதற்காக ஒவ்வொரு பாடத்திற்கும் உரிய மொத்தப் புள்ளிகளில் குறைந்த பட்சம் நூற்றுக்கு நாற்பது (40%) வீதம் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
- 10.0 பர்ட்சைக்கு தோற்றுவதற்குத் தகைமை பெற்ற சுலப பர்ட்சார்த்திகளும் தமக்கான பெறுபேறுகளை, வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.np.gov.lk எனும் முகவரியில் Exams & Recruitments → Results எனும் தொடர்பின் ஊடாக பார்வையிடமுடியும் என்பதோடு, தனிப்பட்ட பெறுபெற்று அட்வணையானது உரிய நியமன அதிகாரிகளால் பர்ட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

11.0 பாடத்திட்டம் :-

இணைப்பு 01 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. (தமிழ், ஆங்கிலம்)

- 12.0 மேலும், வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.np.gov.lk எனும் முகவரியில் Exams & Recruitments → Advertisement எனும் தொடர்பின் ஊடாகவும் குறித்த சுற்றறிக்கையினைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்பதுடன், இச்சுற்றறிக்கையின் ஏற்பாடுகள்பற்றி தங்கள் அமைச்சின் / தினைக்களங்களின் / அலுவலகங்களின் கீழ்க் கடமையாற்றும் தொடர்புடைய அலுவலர்களுக்குத் தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றிருக்கள்.

கவனிக்கவும் :-

1. மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குமுவின் 01/2024 இலக்க சுற்றறிக்கையின் பொருத்தமான அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுதல் வேண்டும்.
2. இப்பர்ட்சை அறிவித்தல் மூலம் ஏற்பாடு செய்யப்படாத எவ்விடயம் தொடர்பாகவும் வடக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குமுச் செயலாளரின் தீர்மானமே இறுதியானதாகும்.
3. மேலும், இவ்விடயத்தில் ஏதேனும் தெளிவுபடுத்தல்கள் வேண்டுமென எதிர்பார்க்குமிடத்து, வடக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குமுவின் பர்ட்சைப்பிரிவின் 021 - 221 9939 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

ஆழ்வாப்பிள்ளை சிறி,

செயலாளர்,

மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு,

வடக்கு மாகாணம்.

2025.07.29.

ஆழ்வாப்பிள்ளை சிறி

செயலாளர்

மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு

வடக்கு மாகாணம்

பாடத்திட்டங்கள்				
2வது வினாக்களிற்மைகாண் தடைப்பர்ட்சை (தரம் II)				
1.	பொது நிர்வாகம் மற்றும் நிதி முறைமைகள்	பாட இல (01)	நேரம் – 03 மணித்தியாலங்கள்	100 புள்ளிகள்
2.	நூலகக் கட்டமைப்பு	பாட இல (02)	நேரம் – 03 மணித்தியாலங்கள்	100 புள்ளிகள்
1.	பொது நிர்வாகம் மற்றும் நிதி முறைமைகள்			
	1. இலங்கை அரசியலமைப்புச் சட்டம் பற்றிய அடிப்படை அறிவு.			
	2. தாபன விதிக்கோவையின் அத்தியாயங்கள் VI - VIII, XII, XIV, XXIV, XXVII, XXVIII.			
	3. நிதி ஒழுங்குவிதிகள் - நூலகங்களினால் நிறைவேற்றப்படும் கணக்கீட்டு நடவடிக்கைகளும் அதனுடன் தொடர்புபட்ட ஒழுங்குவிதிகளும்.			
	4. 1973 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க தேசிய சுவடிகள் சட்டம் மற்றும் 1981 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க தேசிய சுவடிகள் (திருத்த) சட்டம்.			
	5. 1994 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப சட்டத்தின் III ஆம் பகுதி			
	6. 1998 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சேவைகள் சபைச் சட்டம்			
	7. 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துக்கள் சட்டம்			
2.	நூலகக் கட்டமைப்பு			
	01. நூலகக் கட்டிடங்களும் உபகரணங்களும்			
	02. அரசாங்க வெளியீடுகளின் நன்மைகளும் அவைகளைப் பயன்படுத்தும் முறைகளும்			
	03. நூலகத் துறையில் பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புக்கள்			
	04. நூலக முகாமைத்துவத்தில் உள்ள தந்திரோபாயங்கள்			
	05. நிதி முகாமைத்துவம்			
	06. நேர முகாமைத்துவம்			
	07. மனிதவள முகாமைத்துவம்			
	08. இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நடவடிக்கைகள்			
	09. நூலகங்களின் வலையமைப்புக்களும் கணினிமயப்படுத்தப்பட்ட முறைகளும்			

Syllabus				
2nd Efficiency Bar Examination (Grade II)				
1.	General Administration and financial systems.	Sub. No (01)	Time – 03 Hours	100 Marks
2.	Library Organizations	Sub. No (02)	Time – 03 Hours	100 Marks
1.	General Administration and financial system			
	<ol style="list-style-type: none"> 1. Basic knowledge on the constitution of Sri Lanka. 2. Chapters VI to VIII, XII, XIV, XXIV, XXVII, XXVIII of Establishments Code. 3. Financial regulations - Accounting activities of the Libraries and related regulations. 4. State archives Act.No.48 of 1973 and National archives (Amendment) Act.No.30 of 1981 5. Part III of Science and Technology Act.No. 11 of 1994 6. National Library and Documentation Service Board Act.No.51 of 1998 7. Intellectual Property Act. No 36 of 2003 			
2.	Library Organizations			
	<ol style="list-style-type: none"> 1. Library building and equipments. 2. Advantages of government publications and method of using them. 3. Regional and international organizations in the field of library. 4. Strategies of library management. 5. Financial Management. 6. Time Management. 7. Human Resource Management. 8. Activities of information communication technology of Sri Lanka. 9. Computerizing system and network of library activities. 			